

1. Assets minus liabilities is

- (A) Drawings (B) Capital
(C) Credit (D) Debit

சொத்துக்களிலிருந்து பொறுப்புகளை கழித்தது

- (A) எடுப்பு (B) முதல்
(C) வரவு (D) செலவு

2. Purchase returns means goods returned to the supplier due to

- (A) Good quality (B) Defective quality
(C) Super quality (D) Terms of Purchase

கொள்முதல் திருப்பம் என்பது சரக்களித்தோர்க்கு திருப்பி அளித்தக் காரணம்

- (A) நல்ல தரம் (B) குறைவுடைய தரம்
(C) மிக நல்ல தரம் (D) கொள்முதல் நிபந்தனை

3. Mohana chandran account is an example for

- (A) Personal A/c (B) Real A/c
(C) Nominal A/c (D) Impersonal A/c

மோகனச்சந்திரன் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது

- (A) ஆள்சார் கணக்கு (B) சொத்துக் கணக்கு
(C) பெயரளவுக் கணக்கு (D) ஆள்சாரா கணக்கு

4. Outstanding rent A/c is an example for

- (A) Nominal account
(B) Personal Account
(C) Representative Personal account
(D) Real Account

கொடுபட வேண்டிய வாடகை கணக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) பெயரளவுக் கணக்கு
(B) ஆள்சார் கணக்கு
(C) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு
(D) சொத்து கணக்கு

5. Drawings account is classified under

- (A) Real A/c (B) Personal A/c
(C) Nominal A/c (D) Impersonal A/c

எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது

- (A) சொத்துக் கணக்கு (B) ஆள்சார் கணக்கு
(C) பெயரளவுக் கணக்கு (D) ஆள்சாரா கணக்கு

6. Which of the following is correct?

- (A) Capital = Assets + Liabilities (B) Capital = Assets – Liabilities
(C) Assets = Liabilities – Capital (D) Assets = Capital – Liabilities

கீழ்க்கண்டவைகளில் எது சரியானது?

- (A) முதல் = சொத்துகள் + பொறுப்புகள் (B) முதல் = சொத்துக்கள் – பொறுப்புகள்
(C) சொத்துகள் = பொறுப்புகள் – முதல் (D) சொத்துகள் = முதல் – பொறுப்புகள்

7. The accounting Equation is connected with

- (A) Assets only (B) Liabilities only
(C) Assets, Liabilities and capital (D) Capital Account only

கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

- (A) சொத்துகள் மட்டும்
(B) பொறுப்புகள் மட்டும்
(C) சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றுடன்
(D) மூலதனம் மட்டும்

8. Withdrawals if cash from bank by the proprietor for office use should be credited to

- (A) Drawings A/c (B) Bank A/c
(C) Cash A/c (D) Capital A/c

அலுவலகச் செலவுகளுக்கு உரிமையாளர் வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு

- (A) எடுப்பு க/கு (B) வங்கி க/கு
(C) ரொக்கக் க/கு (D) மூலதன க/கு

9. An entry is passed in the beginning of current year is called

- (A) Original entry
- (B) Final entry
- (C) Opening entry
- (D) Receipt Entry

நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக்கூடிய பதிவு

- (A) தோற்றப் பதிவு
- (B) இறுதிப் பதிவு
- (C) தொடக்கப் பதிவு
- (D) வரவு பதிவு

10. The liabilities of a business are Rs. 30,000, the capital of the proprietor is Rs. 70,000. The Total assets are

- (A) Rs. 70,000
- (B) Rs. 1,00,000
- (C) Rs. 40,000
- (D) Rs. 50,000

ஒரு தொழிலின் பொறுப்புகளின் மதிப்பு ரூ. 30,000 அதன் உரிமையாளரின் முதல் ரூ. 70,000 எனில் சொத்துகளின் மதிப்பு

- (A) ரூ. 70,000
- (B) ரூ. 1,00,000
- (C) ரூ. 40,000
- (D) ரூ. 50,000

11. State which of the following errors will not be revealed by the Trial Balance.

- (A) Errors of complete omission
- (B) Error of carrying forward
- (C) Wrong totaling of the purchases Book
- (D) Wrong totaling of the sales Book

கீழ்க்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையைப் குறிப்பிடுக

- (A) முழுவிடு பிழை
- (B) தூக்கி எழுதுதல் பிழை
- (C) கொள்முதல் ஏட்டில் கூட்டல் பிழை
- (D) விற்பனை ஏட்டில் கூட்டல் பிழை

12. Personal and real accounts are

- (A) closed
- (B) balanced
- (C) closed and transferred
- (D) closed and balanced

ஆள்சாரா கணக்குகளும் சொத்துக் கணக்குகளும்

- (A) முடிக்கப்படுகின்றன
- (B) இருப்புக் கட்டப்படுகின்றன
- (C) முடிக்கப்பட்டு மாற்றப்படுகின்றன
- (D) இருப்புக் கட்டப்பட்டு முடிக்கப்படுகின்றன

13. Nominal account having credit balance is an

- (A) Income / gain
- (B) Expenses / losses
- (C) Liability
- (D) Assets

பெயரளவுக் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது

- (A) வரவு/ஆதாயம்
- (B) செலவு/நட்டம்
- (C) பொறுப்பு
- (D) சொத்து

14. Real accounts always show

- (A) Debit balances
- (B) Credit balances
- (C) Cash A/c
- (D) Capital Account

சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது

- (A) பற்றிருப்புகள்
- (B) வரவிருப்புகள்
- (C) இருப்புகள்
- (D) மூலதனம்

15. When the total of debits and credits are equal, it represents

- (A) Debit balance (B) Credit balance
(C) Nil balance (D) Debit excess Credit

பற்று மொத்தமும் வரவு மொத்தமும் சமமாக இருந்தால், அது

- (A) பற்றிருப்பு (B) வரவிருப்பு
(C) இருப்பு இன்மை (D) வரவைவிட செலவு அதிகம்

16. Purchase Book is kept to record

- (A) All purchases
(B) Only cash purchases
(C) Only credit purchases
(D) Cash And Credit Purchases

கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது

- (A) அனைத்து வகையான கொள்முதல்
(B) ரொக்கக் கொள்முதல் மட்டும்
(C) கடன் கொள்முதல் மட்டும்
(D) ரொக்கம் மற்றும் கடன் கொள்முதல்

17. Goods returned by customers are recorded in

- (A) Sales book
(B) Sales return book
(C) Purchases return book
(D) Purchase book

வாடிக்கையாளர் திருப்பிய சரக்கு பதிவு செய்யப்படுவது

- (A) விற்பனை ஏடு
(B) விற்பனை திருப்ப ஏடு
(C) கொள்முதல் திருப்ப ஏடு
(D) கொள்முதல் ஏடு

18. When goods are purchased for cash, the entry will be recorded in the?

- (A) Cash book (B) Purchase book
(C) Journal (D) Sales book

ரொக்கத்திற்கு சரக்கு வாங்குதல் பதியப்படும் ஏடு

- (A) ரொக்க ஏடு (B) கொள்முதல் ஏடு
(C) முதற்குறிப்பேடு (D) விற்பனை ஏடு

19. The balance of cash book indicates

- (A) Net income
(B) Cash in hand
(C) Difference between debtors and creditors
(D) Net Loss

ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி இருப்பு காட்டுவது

- (A) நிகர வருமானம்
(B) கையிருப்பு ரொக்கம்
(C) கடனாளிகளுக்கும், கடனீந்தோருக்குமுள்ள வேறுபாடு
(D) மொத்த வருமானம்

20. If a cheque sent for collection is dishonoured the debit is given to

- (A) Suppliers a/c
(B) Bank a/c
(C) Customers a/c
(D) Company Account

வசூலுக்கனுப்பப்பட்ட காசோலை அவமதிக்கப்பட்டால், பற்று செய்யப்படும் கணக்கு

- (A) சரக்கீந்தோர் க/கு
(B) வங்கி க/கு
(C) வாடிக்கையாளர் க/கு
(D) நிறுவன கணக்கு

21. If a cheque issued by us is dishonoured the credit is given to
- (A) Suppliers a/c (B) Bank a/c
(C) Customers a/c (D) Company Account

நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால், வரவு செய்யப்படும் கணக்கு

- (A) சரக்கீந்தோர் க/கு (B) வங்கி க/கு
(C) வாடிக்கையாளர் க/கு (D) நிறுவன கணக்கு

22. Bank Reconciliation statement is prepared by the
- (A) Bank (B) Creditor of a business
(C) Customer of a bank (D) Debtors of a business

வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிப்பவர்

- (A) வங்கி (B) வணிகத்தின் கடனீந்தோர்
(C) வங்கியின் வாடிக்கையாளர் (D) வணிகத்தின் கடனாளி

23. Debit Balance in the Cash Book means
- (A) Overdraft as per Pass book (B) Credit balance as per pass book
(C) Overdraft as per Cash book (D) Debit Balance as per pass book

ரொக்க ஏட்டின் பற்றிருப்பு என்பது

- (A) செல்லேட்டின்படி மேல்வரைப் பற்று (B) செல்லேட்டின்படி வரவு இருப்பு
(C) ரொக்க ஏட்டின்படி மேல்வரைப் பற்று (D) செல்லேட்டின்படி செலவு இருப்பு

24. A bank pass book is a copy of
- (A) The cash column of a customer's cash book
(B) The bank column of a customer's cash book
(C) The Customer's account in the bank's ledger
(D) Debentures

செல்லேட்டின் நகல்

- (A) வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி
(B) வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி
(C) வங்கி பேரேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு
(D) கடனீட்டுப் பத்திரம்

25. Suspense account in the trial balance is entered in the
- (A) Trading A/c. (B) Profit and loss A/c.
(C) Balance sheet (D) Income and Expenditure A/c.

அநாமத்துக் கணக்கு பதியப்படும் இடம்

- (A) வியாபாரக் கணக்கு (B) இலாப, நட்டக் கணக்கு
(C) இருப்பு நிலைக்குறிப்பு (D) வரவு (ம) செலவு க/கு

26. Amount spent on servicing office Typewriter should be debited to

- (A) Miscellaneous Expenses Account (B) Typewriter Account
(C) Repairs account (D) Purchase Account

அலுவலகத் தட்டச்சுப் பொறியைச் சீர் செய்யச் செலவிட்ட தொகை பற்று வைக்க வேண்டியது

- (A) சில்லறைச் செலவு கணக்கில் (B) தட்டச்சுப் பொறி கணக்கில்
(C) பழுதுபார்ப்புக் கணக்கில் (D) கொள்முதல் கணக்கு

27. Wages paid to worker for the installation of a new Machinery should be debited to

- (A) Wages Account (B) Machinery Account
(C) Factory Expenses Account (D) Sales Account

புதிய இயந்திரத்தை நிறுவதற்காக வேலையாளர்களுக்கு தரப்பட்ட கூலி பற்று வைக்க வேண்டியது

- (A) கூலிக் கணக்கில் (B) இயந்திரக் கணக்கில்
(C) ஆலைச் செலவுக் கணக்கில் (D) விற்பனை கணக்கில்

28. Goods taken by the proprietor for domestic use should be credited to

- (A) Proprietor's Drawings Account
(B) Sales Account
(C) Purchases Account
(D) Sales Return Account

உரிமையாளர் தன்னுடைய குடும்பப் பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது

- (A) எடுப்புக் கணக்கில்
(B) விற்பனைக் கணக்கில்
(C) கொள்முதல் கணக்கில்
(D) விற்பனை திருப்ப கணக்கில்

29. Cash received from Mani whose account was previously written off as a Bad debt should be credited to

- (A) Mani Account
- (B) Miscellaneous Income Account
- (C) Bad Debts Recovered Account
- (D) Miscellaneous Expenditure Account

வாராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை திரு. மணியிடமிருந்து பெற்ற ரொக்கம், வரவு வைக்க வேண்டியது.

- (A) மணி கணக்கு
- (B) சில்லறை வருமானக் கணக்கு
- (C) திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு
- (D) சில்லறை செலவினக் கணக்கு

30. The balance in the petty cash book is

- (A) an asset
- (B) a liability
- (C) an Income
- (D) an Expenditure

சில்லறை ரொக்க ஏடு காட்டும் இருப்பு

- (A) ஒரு சொத்து
- (B) ஒரு பொறுப்பு
- (C) ஒரு வருமானம்
- (D) ஒரு செலவினம்

31. Expenses on advertisement will be classified under

- (A) Capital expenditure
- (B) Revenue expenditure
- (C) Deferred revenue expenditure
- (D) Ordinary Expenditure

விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு

- (A) முதலினச் செலவு
- (B) வருவாயினச் செலவு
- (C) நீள் பயன் வருவாயினச் செலவு
- (D) சாதாரண செலவு

32. Revenue expenditure is intended to benefit

- (A) Subsequent year
- (B) Previous year
- (C) Current year
- (D) Previous Month

வருவாயினச் செலவு பயன்தருவது

- (A) அடுத்த ஆண்டுக்கு
- (B) முந்தைய ஆண்டுக்கு
- (C) நடப்பு ஆண்டுக்கு
- (D) கடந்த மாதம்

33. Trading account is prepared to find out

- (A) gross profit or loss (B) net profit
(C) financial position (D) net Loss

வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் மூலம் காண்பது

- (A) மொத்த இலாபம் அல்லது நட்டம் (B) நிகர இலாபம்
(C) நிதி நிலை (D) நிகர நட்டம்

34. Cash in hand is an example of

- (A) current assets (B) fixed assets
(C) current liability (D) fixed liability

கையிருப்பு ரொக்கம் உதாரணமாக இருப்பது

- (A) நடப்புச் சொத்துக்கு (B) நிலைச் சொத்துக்கு
(C) நடப்புப் பொறுப்புக்கு (D) நிலைப் பொறுப்புக்கு

35. Drawings must be deducted from

- (A) net profit (B) capital
(C) gross profit (D) net loss

எடுப்பு கழிக்கப்பட வேண்டியது

- (A) நிகர இலாபத்திலிருந்து (B) முதலிலிருந்து
(C) மொத்த இலாபத்திலிருந்து (D) நிகர நட்டத்திலிருந்து

36. The profit and Loss account shows

- (A) Financial position of the concern
(B) Net profit or Net loss
(C) Gross profit or Gross loss
(D) Income and Expenditure

இலாப-நட்ட கணக்கு வெளிப்படுத்துவது

- (A) நிறுவனத்தின் நிதி நிலை
(B) நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்
(C) மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம்
(D) வரவு (ம) செலவு குறித்து

37. Rent outstanding is

- (A) a liability (B) an asset
(C) an income (D) an expenditure

கொடுபட வேண்டிய வாடகை ஒரு

- (A) பொறுப்பு (B) சொத்து
(C) வருமானம் (D) செலவு

38. Opening stock is shown in

- (A) Balance sheet
(B) Profit and loss account
(C) Trading account
(D) Income and Expenditure Account

தொடக்கச் சரக்கிருப்பு தோன்றுவது

- (A) இருப்பு நிலைக் குறிப்பில்
(B) இலாப நட்டக் கணக்கில்
(C) வியாபாரக் கணக்கில்
(D) வரவு செலவு கணக்கில்

39. Interest on drawings is deducted from

- (A) Income A/c (B) Capital A/c
(C) Loan A/c (D) Net Profit

எடுப்பு மீதான வட்டி கழிக்கப்படுவது

- (A) வருமானத்திலிருந்து (B) முதலிலிருந்து
(C) செலவிலிருந்து (கடன்) (D) நிகர லாபம்

40. Return outwards are deducted from

- (A) Purchases (B) Sales
(C) Sales return (D) Sundry Creditors

வெளித்திருப்பம் ————— தொகையிலிருந்து கழித்துக் காட்டப்படும்.

- (A) கொள்முதல் (B) விற்பனை
(C) விற்பனை திருப்பம் (D) கடனீந்தோர்

41. Rent prepaid is

- (A) an asset (B) a liability
(C) an income (D) an expenditure

வாடகை முன்கூட்டி செலுத்தியது ஒரு _____ ஆகும்.

- (A) சொத்து (B) பொறுப்பு
(C) வருவாய் (D) செலவு

42. Closing stock is valued at

- (A) cost price
(B) market price
(C) cost price or market price whichever is lower
(D) cost price or market price whichever is higher

இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது _____ மதிப்பில் ஆகும்.

- (A) அடக்க விலை
(B) சந்தை விலை
(C) அடக்கவிலை அல்லது சந்தை விலை இதில் எது குறைவோ அந்த
(D) அடக்கவிலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த

43. Outstanding expenses is

- (A) an asset (B) a liability
(C) an income (D) loss

கொடுபட வேண்டிய செலவினங்கள் _____ ஆகும்.

- (A) சொத்துக்கள் (B) பொறுப்புகள்
(C) வருமானங்கள் (D) இழப்பு

44. Prepaid expenses is

- (A) an asset (B) a liability
(C) an income (D) loss

முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள் _____ ஆகும்.

- (A) சொத்துக்கள் (B) பொறுப்புகள்
(C) வருமானங்கள் (D) இழப்பு

45. Prepaid rent is an example of

- (A) Natural person (B) Normal person
(C) Representative persons (D) Artificial persons

முன் கூட்டி செலுத்திய வாடகை எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) தனி நபர்கள் (B) சாதாரண நபர்கள்
(C) பிரதி நிதித்துவ நபர்கள் (D) சட்டமுறை அமைப்புகள்

46. Income tax paid for the proprietor is deducted from

- (A) drawings (B) capital
(C) expenses (D) assets

நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழித்துக் காட்டப்படுகிறது?

- (A) எடுப்புகள் (B) முதல்
(C) வருவாய்கள் (D) சொத்துக்கள்

47. Depreciation is deducted from the concerned

- (A) current assets
(B) fixed asset
(C) fixed liability
(D) current liability

தேயமானத்தை இருப்பு நிலைக்குறிப்பில் சொத்துக்கள் பக்கத்தில் குறிப்பிட்ட _____ சொத்திலிருந்து கழித்துக்காட்ட வேண்டும்.

- (A) நடப்புச் சொத்து
(B) நிலையான சொத்து
(C) நிலையான பொறுப்பு
(D) நடப்பு பொறுப்பு

48. Bad debts written off is deducted from

- (A) Sundry creditors (B) Sundry debtors
(C) Old bad debts (D) Capital

வாராக்கடன் போக்கெழுதியதை எதிலிருந்து கழித்துக் காட்டப்பட வேண்டும்?

- (A) பற்பல கடனீந்தோர் (B) பற்பல கடனாளிகள்
(C) பழைய வாராக்கடன் (D) மூலதனம்

49. Provision for discount on debtors is deducted from

- (A) debtors (B) creditors
(C) capital (D) old bad debts

கடனாளிகள் மீதான வட்ட ஒதுக்கு எதிலிருந்து கழித்துக் காட்டப்பட வேண்டும்?

- (A) கடனாளிகள் (B) கடனீந்தோர்
(C) முதல் (D) பழைய வாராக்கடன்

50. Provision for discount on creditors is deducted from

- (A) debtors (B) creditors
(C) capital (D) old bad debts

கடனீந்தோர் மீதான வட்ட ஒதுக்கு எதிலிருந்து கழித்துக் காட்டப்பட வேண்டும்?

- (A) கடனாளிகள் (B) கடனீந்தோர்
(C) முதல் (D) பழைய வாராக்கடன்

51. Ledger is a book of

- (A) Original entry
(B) Final entry
(C) All cash Transaction
(D) All Cashless transaction

பேரேடு ஒரு —————

- (A) தோற்றப் பதிவு ஏடு
(B) இறுதிப் பதிவு ஏடு
(C) ரொக்க நடவடிக்கைகள் ஏடு
(D) பணமில்லா பரிவர்த்தனை ஏடு

52. Purchase of machinery is recorded in

- (A) Sales Book (B) Journal Proper
(C) Purchases Book (D) Purchase return Book

எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

- (A) விற்பனை ஏடு (B) முறையான குறிப்பேடு
(C) கொள்முதல் ஏடு (D) கொள்முதல் திருப்ப ஏடு

53. Credit Sales are recorded in

- (A) Sales Book (B) Cash Book
(C) Journal Proper (D) Sales return book

கடன் விற்பனை பதிவு செய்யப்படுவது

- (A) விற்பனை ஏடு (B) ரொக்க ஏடு
(C) முறையான குறிப்பேடு (D) விற்பனை திருப்ப ஏடு

54. On first January 2005 Chandran Drawn a Bill on Sundar for 3 months. Its due Date is

- (A) 31st March 2005 (B) 1st April 2005
(C) 4th April 2005 (D) 30th April 2005

ஜனவரி 1, 2005 அன்று சந்திரன், சுந்தர் மீது ஒரு மூன்று மாத கால மாற்றுச் சீட்டினை எழுதினார். அம்மாற்றுச் சீட்டின் தவணை நாள்

- (A) மார்ச் 31, 2005 (B) ஏப்ரல் 1, 2005
(C) ஏப்ரல் 4, 2005 (D) ஏப்ரல் 30, 2005

55. The Cash Book Records

- (A) All cash payments
(B) All cash receipts
(C) All cash receipts and payments
(D) All credit payment

ரொக்க ஏடு பதிவு செய்வது

- (A) அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
(B) அனைத்து ரொக்கப் பெறுதல்கள்
(C) அனைத்து ரொக்கப் பெறுதல்களும், செலுத்தல்களும்
(D) அனைத்து கடன் செலுத்துதல்

56. In Triple column cash book, cash withdrawn from Bank for office use will appear in

- (A) Debit side of the cashbook only
(B) Both sides of the cash book
(C) Credit side of the cashbook only
(D) Credit side of the purchase book

முப்பத்தி ரொக்க ஏட்டில், அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது தோன்றுவது

- (A) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்தில் மட்டும்
(B) ரொக்க ஏட்டின் இரு பக்கங்களிலும்
(C) ரொக்க ஏட்டின் வரவுப் பக்கத்தில் மட்டும்
(D) கொள்முதல் ஏட்டில் வரவு பக்கம் மட்டும்

57. _____ is used to understand by financial position of the firm?

- (A) Profit loss A/c (B) Income Expenditure A/c
(C) Balance Sheet (D) Trading A/c

ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டு தீர்மானிக்கலாம்?

- (A) லாப நட்டக் கணக்கு (B) வரவு செலவு கணக்கு
(C) இருப்பு நிலைக் குறிப்பு (D) வியாபார கணக்கு

58. Trial Balance is prepared to find out the

- (A) Profit or Loss (B) Financial Position
(C) Arithmetical accuracy of the A/c (D) Expenditure

இருப்பாய்வு தயாரிப்பது

- (A) இலாபம் அல்லது நட்டம் அறிய (B) நிதி நிலையை அறிய
(C) கணக்குகளின் சரித்தன்மையை அறிய (D) செலவுகளின் சரித்தன்மையை அறிய

59. Suspense account having credit balance will be shown on the

- (A) Credit side of the profit A/c
(B) Liability side of the balance sheet
(C) Asset side of the balance sheet
(D) Credit side of the loss A/c

அநாமத்துக் கணக்கின் வரவு இருப்பு தோன்றுவது

- (A) இலாபக் கணக்கு வரவுப் பக்கத்தில்
(B) இருப்பு நிலைக் குறிப்பு பொறுப்புகள் பக்கத்தில்
(C) இருப்பு நிலைக் குறிப்பு சொத்துக்கள் பக்கத்தில்
(D) நட்டக் கணக்கு வரவுப் பக்கத்தில்

60. Venkatesh purchases goods worth Rs. 80,000 for the purpose of selling, this amount will be treated as

- (A) Capital Expenditure (B) Revenue Expenditure
(C) Deferred revenue expenditure (D) Ordinary expenditure

வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ. 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது, ஒரு

- (A) முதலினச் செலவு (B) வருவாயினச் செலவு
(C) நீள் பயன் வருவாயினச் செலவு (D) சாதாரண செலவினம்

ROUGH WORK

ROUGH WORK